



**കേരള அரசு**

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

எண் 17610/ச. இ. பி. 1/2016/சட்டம்.

திருவனந்தபுரம், 2016 நவம்பர் 29  
1192 விருச்சிகம் 14/  
1938 அக்ரஹாயனம் 8.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொது மக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2016 நவம்பர் 28ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

பி. ஜி. ஹரீந்திரநாத்,  
சட்டத்துறை செயலாளர்.

2016-ன் சட்டம் எண் 22

**2016-ன் கேரள அறநிலைய பணி தேர்வு  
வாரியச் (திருத்த) சட்டம்**

2015-ன் கேரள அறநிலைய பணி தேர்வு வாரியச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான ஒரு சட்டம்.

முன்னுரை.—2015-ன் கேரள அறநிலைய பணி தேர்வு வாரியச் சட்டம் இதன் பிறகு தோன்றும் தேவைகளுக்காகத் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதனால்;

இந்தியக் குடியரசின் அறுபத்தி ஏழாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமியற்றப்படுகிறது:—

1. சுருக்கத் தலைப்பும் தொடக்கமும்.—(1) இந்தச் சட்டம் 2016-ன் கேரள அறநிலைய பணி தேர்வு வாரியச் (திருத்த) சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வருவதாகும்.

2. பிரிவு (3)-ல் திருத்தம்.—2015-ன் கேரள அறநிலைய பணிதேர்வு வாரிய சட்டம் (2015-ன் 16) (இதன் பிறகு முதன்மைச்சட்டம் என்று அழைக்கப்படும்) பிரிவு 3-ன் துணைப்பிரிவு (3)-க்கு பதிலாக துணைப்பிரிவு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது,—

“(3) வாரியத்தில் அரசு பரிந்துரை செய்த இந்து மதத்தில் உட்பட்டதும் தெய்வ நம்பிக்கை மற்றும் கோவில் ஆச்சாரங்களில் நம்பிக்கை உடையவர்களுமான தலைவரும் இரண்டு உறுப்பினர்களும் இருக்கவேண்டும். மாவட்ட நீதிபதியாக இருப்பவர் அல்லது இருந்தவர் அல்லது மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யத் தகுதியுடையவரான ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும். உறுப்பினர்களில் ஒருவர் மகளிராகவும் ஒருவர் அட்டவணை ஜாதி அல்லது பழங்குடி கோத்திர வர்க்கத்தில் உட்பட்டுள்ள ஒருவராகவும் இருக்க வேண்டும். உறுப்பினர்கள், தொழில் தொடர்பான அல்லது சேவைத் தொடர்பான அல்லது ஆட்சி தொடர்பான விஷயங்களைக் கையாளுவதில் அனுபவம் உடையவராக இருக்கவேண்டும்.

3. பிரிவு 5-ல் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 5-ல் துணைப்பிரிவு (1)-க்குப் பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது,—

“(1) தலைவரும் பிற உறுப்பினர்களும், அவர்கள் அலுவலகப் பொறுப்பேற்கும் நாள் முதல் மூன்று ஆண்டுக்காலம் பூர்த்தி செய்யும் வரை அலுவலகப்பதவியை வகிக்கலாம்.”;

4. பிரிவு 8-ல் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தில் பிரிவு 8-ன் துணைப்பிரிவு (4)-ல் நான்கு என்கிற வார்த்தைக்குப் பதிலாக “இரண்டு” என்னும் வார்த்தை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

5. வாரியத்தில் தற்போதுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பான சிறப்பு நிபந்தனை.—முதன்மைச் சட்டத்திற்கு எதிராக எது எவ்வாறு இருப்பினும், வாரியத்தின் தற்போதைய தலைவரும் உறுப்பினர்களும் 2016-ன் கேரள அறநிலைய பணி தேர்வு வாரிய (திருத்த) சட்டத்தின் தொடக்க நாள் முதல் அவ்வாறுள்ள அலுவலகம் பதவியில் இல்லாதவர்களாகிறார்கள்.